

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 882 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ நேற்று தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 143,000 மக்களுக்கும் நன்றி. நாங்கள் இப்போது 6.2 மில்லியன் தடுப்பூசிகளை எட்டியுள்ளோம், அத்துடன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 62% ஆனோர், அவர்களது முதலாவது தடுப்பூசி மருந்தளவை (டோஸை) பெற்றுக்கொண்டுள்ளனர். நீங்கள் இன்னும் உங்களுடைய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து nsw.gov.au-இல் அவசரமாகப் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
- ▶ பரந்த மேற்கு சிட்னி (Greater Western Sydney) மற்றும் தென்மேற்கு சிட்னி (Southwest Sydney) ஆகிய பகுதிகள், தொடர்ந்தும் 80%-க்கும் அதிகமான நோய்த்தொற்றாளர்களைக் கொண்டுள்ளன. உங்கள் பகுதியில் உள்ள பொதுமுடக்க விதிமுறைகளை ([lockdown rules](#)) நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அத்துடன் தயவுசெய்து அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். குறிப்பாக, நாங்கள் கேம்டன் (Camden) மற்றும் மீதமுள்ள பென்ரித் (Penrith) உள்ளூர் அரசாங்கப்பிரிவு ஆகியவற்றைக் குறிப்பிட விரும்புகிறோம். தயவுசெய்து கூடுதல் கவனத்துடன் இருங்கள்.
- ▶ நேற்று, 118,000-க்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. உங்களுக்கு இலேசான அறிகுறிகள் இருந்தாலோ, அல்லது நோய்த்தொற்றாளர் ஒருவருடன் நீங்கள் தொடர்புபட்டு இருந்திருந்தாலோ, தயவுசெய்து பரிசோதனையைச் செய்துகொள்ளத் தயங்க வேண்டாம். இது குறிப்பாக டாம்வோர்த் (Tamworth), மெரிம்புலா (Merimbula), பிக்டன் (Picton) மற்றும் நிங்கன் (Nyngan) ஆகிய பகுதிகளில் மிகவும் முக்கியமானதாகும்.
- ▶ அக்டோபர் 25 முதல், மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும் திட்டம் ஒன்று எங்களிடம் உள்ளது. கடுமையான நடவடிக்கைகள் மற்றும் வெவ்வேறு படிமுறைகளைக்கொண்ட ஒரு அணுகுமுறை ஆகியவை நடைமுறையில் இருக்கும், அத்துடன் மழலையர் பள்ளி மற்றும் ஆண்டு 1 ஆகியவற்றோடு இது தொடங்கப்படும். ஆண்டு 2, 6 மற்றும் 11 ஆகியவை, நவம்பர் 1 முதல் பள்ளி திரும்பும். மீதமுள்ள அனைத்து ஆண்டுக் குழுக்களும், நவம்பர் 8 முதல் திரும்பும்.
- ▶ HSC தேர்வுகள் நவம்பர் 9 வரை தாமதிக்கப்படும். செப்டெம்பரில் ஒரு புதிய கால அட்டவணை வெளியிடப்படும்.
- ▶ ஒரு பாடசாலை வளாகத்தில் பணிபுரியும் அனைவரும், நவம்பர் 8 ஆம் திகதிக்குள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். முன்னுரிமைத் தடுப்பூசிக்கான வாய்ப்புகள், ஆசிரியர்களுக்குக் கிடைக்கும். தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் விகிதம் ஏற்கனவே மிக அதிகமாக இருப்பதனால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
- ▶ மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஆதரிப்பதற்காக கல்வி மற்றும் ஆரோக்கியத் துறைகளுடன் பணியாற்றிவரும் அனைவருக்கும் நன்றி. ஒரு பாதுகாப்பான மற்றும் விவேகமான முறையில் மாணவர்களை மீண்டும் வரவேற்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
- ▶ நாங்கள், ஒரு நன்கு தொடர்புபடுத்தப்பட்ட மற்றும் வளங்கள் நிறைந்த சுகாதார அமைப்பைக் கொண்ட அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாவோம். எங்கள் பணியாளர்கள் நன்கு தயாரானவர்களாகவும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவும், புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்த அமைப்பு முழுவதும் நாங்கள் நிறைய வேலைகளைச் செய்துள்ளோம்.